

1. The more power consuming fan is
அதிக மின் நுகர்வு காற்றாடி எது?

(A) Forced Draught Fan

கட்டாய காற்றோட்ட காற்றாடி

(B) Gas Recirculation Fan

எரிவாயு மறு சுழற்சி காற்றாடி

(C) Primary Air Fan

முதன்மை காற்று காற்றாடி

(D) Induced Draught Fan

தூண்டப்பட்ட காற்றோட்ட காற்றாடி

(E) Answer not known

விடை தெரியவில்லை

2. The leakage of air into the boiler is known as

கொதிகலனுக்குள் காற்று கசிவு _____ என அழைக்கப்படுகிறது

(A) Air intake

காற்று உட்கொள்ளல்

(B) Air Leak

காற்று கசிவு

(C) Air Ingress

காற்று நுழைவு

(D) Flue Ingress

ஃப்ளூ உட்செலுத்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

3. The pressure difference between two points in a boiler due to elevation difference is defined as

உயர வேறுபாடு காரணமாக ஒரு கொதிகலனில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள அழுத்த வேறுபாடு எவை என வரையறுக்கப்படுகிறது?

(A) Pressure Effect

அழுத்த விளைவு

(B) Density Effect

அடர்த்தி விளைவு

(C) Stack Effect

ஸ்டாக் விளைவு

(D) Temperature Effect

வெப்பநிலை விளைவு

(E) Answer not known

விடை தெரியவில்லை

4. In Balanced draught system, the induced draught fan overcomes

சம நிலை காற்றோட்ட அமைப்பில், தூண்டப்பட்ட வரைவு மின் விசிறி எதனை கடக்கிறது?

(A) Resistance in the air pre heater

ஏர் ப்ரீஹீட்டரில் எதிர்ப்பு

(B) Resistance in the chain grate stoker

செயின் கிரேட் ஸ்டோக்கரில் எதிர்ப்பு

(C) Draught losses through boiler

கொதிகலன் மூலம் காற்றோட்ட இழப்புகள்

(D) All the above

மேலே உள்ள அனைத்தும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

5. The fan located near the base of the chimney is called as

புகைபோக்கியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள மின்விசிறி _____ என அழைக்கப்படுகிறது

(A) Forced Draught Fan
கட்டாய காற்றோட்ட விசிறி

(B) Induced Draught Fan
தூண்டப்பட்ட காற்றோட்ட விசிறி

(C) Steam Jet Fan
நீராவி ஜெட் விசிறி

(D) Primary Air Fan
முதன்மை காற்று விசிறி

(E) Answer not known
விடை தெரியவில்லை

6. The formula for mass flow through the chimney is given by

புகைபோக்கி வழியாக வெகுஜன் ஓட்டத்திற்கான சூத்திரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

(A) $M = A.V.Pg$

(B) $M = A/V.Pg$

(C) $M = V.Pg / A$

(D) $M = A^2 V.Pg$

(E) Answer not known
விடை தெரியவில்லை

7. Normally the life of Brick (or) Concrete chimney is high as _____ years

பொதுவாக செங்கல் அல்லது புகைபோக்கியின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்?

(A) 20 years
20 ஆண்டுகள்

(B) 30 years
30 ஆண்டுகள்

(C) 40 years
40 ஆண்டுகள்

(D) 50 years
50 ஆண்டுகள்

(E) Answer not known
விடை தெரியவில்லை

8. The Pressure difference in the boiler is known as

கொதிகலனின் அழுத்த வேறுபாடு எது _____ என அறியப்படுகிறது

(A) Air Flow

காற்று ஓட்டம்

(B) Flue Gas Flow

ஃப்ளூ வாயு ஓட்டம்

(C) Mixed Flow

கலப்பு ஓட்டம்

(D) Draught

வரைவு

(E) Answer not known

விடை தெரியவில்லை

9. In coal fired boilers, the pressure draught in passing through fuel bed does not mainly depends on

நிலக்கரி எரியும் கொதிகலன்களில், எரிபொருள் படுக்கை வழியாக செல்லும் அழுத்த வரைவு முக்கியமாக எதை சார்ந்தது இல்லை?

(A) Size of the coal

நிலக்கரியின் அளவு

(B) Amount of the coal

நிலக்கரி பயன்படுத்தப்படும் அளவு

(C) Calorific value of coal

நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு

(D) Different kind of coal

நிலக்கரியின் வகை

(E) Answer not known

விடை தெரியவில்லை

10. Balance Draught is

சமநிலை காற்றோட்டம் என்பது

(A) Forced Draught connected with Induced draught

விசைக் காற்றோட்டத்தோடு இணைந்த தூண்டு காற்றோட்டம்

(B) Forced only connected

விசை காற்றோட்டம்

(C) Induced Draft only connected

தூண்டு காற்றோட்டம்

(D) None of these

எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

11. Throttling calorimeter measures dryness fraction upto

தராடலிங் கலோரிமீட்டர் வறட்சி பகுதியை _____ அளவுக்கு அளவிடுகிறது

(A) 0.68

(B) 0.98

(C) 0.56

(D) 0.76

(E) Answer not known

விடை தெரியவில்லை

12. How Dryness fraction of steam is defined?

நீராவியின் வறட்சி பின்னம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

(A) Mass of Dry Steam/Mass of Total Steam – Mass of Dry Steam

உலர் நீராவியின் நிறை/மொத்த நீராவியின் நிறை–உலர் நீராவியின் நிறை

(B) Mass of Dry Steam/Mass of Dry Steam + Mass of Water Vapour

உலர் நீராவியின் நிறை/உலர் நீராவியின் நிறை+நீராவியின் நிறை

(C)
$$\frac{\text{Mass of Total Steam} - \text{Mass of Dry Steam}}{\text{Mass of Total Steam}}$$

மொத்த நீராவியின் நிறை – உலர்ந்த நீராவியின் நிறை/மொத்த நீராவியின் நிறை

(D) Mass of Wet Steam/Mass of Dry Steam

ஈரமான நீராவியின் நிறை/உலர்ந்த நீராவியின் நிறை

(E) Answer not known

விடை தெரியவில்லை

13. Which of the following is incorrect about the steam separator in a steam boiler?

நீராவி கொதிகலனில் உள்ள நீராவி பிரிப்பான் பற்றி பின்வரும் அறிக்கை எது தவறானது?

(A) Steam separator is provided to collect the water resulting from partial condensation of steam

நீராவியின் பகுதி ஒடுக்கத்தின் விளைவாக நீரை சேகரிக்க நீராவி பிரிப்பான் பயன்படுகிறது

(B) Steam separator is also known as steam drier

நீராவி பிரிப்பான் நீராவி ஊர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது

(C) In the steam separator, steam is made to change its direction of flow

நீராவி பிரிப்பானில், நீராவி அதன் ஓட்டத்தின் திசையை மாற்றுகிறது

(D) In the steam separator, water separates out from steam due to its greater inertia

நீராவி பிரிப்பானில் அதிக மந்தநிலை காரணமாக நீராவியிலிருந்து தண்ணீர் பிரிகிறது

(E) Answer not known

விடை தெரியவில்லை

14. The value of quality or dryness fraction of a substance in a saturated liquid vapour mixture is

நிறைவுற்ற திரவ நீராவி கலவையில் உள்ள ஒரு பொருளின் தரம் அல்லது வறட்சி பகுதியின் மதிப்பு எவ்வளவு?

(A) 0

(B) 2

0

2

(C) 1

(D) Between 0 and 1

1

0 மற்றும் 1 க்கு இடையில்

(E) Answer not known

விடை தெரியவில்லை

15. Degree of super heated steam

மிகு உலர் ஆவியின் சூத்திரம்

(A) Degree of super heated steam = $(t_{\text{snp}} - t_{\text{wet}})$

கோண மிகு உலர் ஆவி = $(t_{\text{snp}} - t_{\text{wet}})$

(B) Degree of super heated steam = $(t_{\text{snp}} - t_s)$

கோண மிகு உலர் ஆவி = $(t_{\text{snp}} - t_s)$

(C) Degree of super heated steam = $(t_s - t_{\text{wet}})$

கோண மிகு உலர் ஆவி = $(t_s - t_{\text{wet}})$

(D) None of these

எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

16. Wet steam is

ஈர நீராவி என்பது

(A) not mixed with water

தண்ணீர் கலக்காதவை

(B) fully water mixed

தண்ணீர் முழுமையானது

(C) partially mixed with water

பாதி அளவு தண்ணீர்

(D) none of these

எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

17. One kilogram of water will be increased _____ times units volume at dry steam.

ஒரு கிலோ கிராம் தண்ணீரின் கன அளவு உலர் நீராவியில் இத்தனை மடங்கு அதிகரிக்கும்.

- | | |
|--|-------------------------------|
| (A) 1600 times
1600 மடங்கு | (B) 2500 times
2500 மடங்கு |
| (C) 3000 times
3000 மடங்கு | (D) 3500 times
3500 மடங்கு |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

18. The colour of the steam is
நீராவியின் நிறம் இவ்வாறு இருக்கும்

- | | |
|--|-------------------------------|
| (A) White
வெண்மை | (B) Light yellow
இள மஞ்சள் |
| (C) Light orange
இள ஆரஞ்சு | (D) Colourless
நிறமற்றது |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

19. The quality of steam can be find through
நீராவியின் தரத்தினை இதன் வாயிலாக அறியலாம்

- | | |
|--|---|
| (A) Thermometer
தெர்மோமீட்டர் | (B) Nanometer
நேநோமீட்டர் |
| (C) Calorie meter
கலோரி மீட்டர் | (D) None of these
இவற்றில் எதுவுமில்லை |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

20. Critical temp of water is _____ °C.

தண்ணீரின் கடின வெப்ப அளவு _____ °C.

- (A) 375.4 (B) 374.15
(C) 384.3 (D) 394.3
(E) Answer not known
விடை தெரியவில்லை

21. Typical Ash percentage in Indonesian coal is

இந்தோனேஷியன் கரியில் (coal)-ல் வழக்கமான சாம்பல் (Ash) சதவிகிதம் என்ன?

- (A) 38 – 40 (B) 13 – 14
(C) 10 – 12 (D) 30 – 35
(E) Answer not known
விடை தெரியவில்லை

22. The amount of air required for complete combustion of 1 kg fuel oil (typical) is?

1 kg ஆயில் எரிபொருளை எரிக்க தேவைப்படும் வாயுவின் அளவு எவ்வளவு?

- (A) 15.1 kg (B) 10.3 kg
(C) 13.2 kg (D) 14.1 kg
(E) Answer not known
விடை தெரியவில்லை

23. Impact of Moisture in coal, which will happen if moisture is higher?
கொதிகலனில் பயன்படுத்தப்படும் நிலக்கரியில் அதிகமான ஈரப்பதம் இருந்தால் எவ்வாறு விளைவு ஏற்படும்?
- (A) increases flue gas temperature
புகை போக்கியில் வெளியேறும், சூடான வாயு வெப்பம் அதிகமாதல்
- (B) high air input
அதிகமான காற்று தேவைப்படுதல்
- (C) abnormal coal consumption
நிலக்கரியின் செலவு வித்தியாசமாகுதல்
- (D) increases heat loss due to evaporation and superheating of vapour
வெப்ப இழப்பு அதிகமாகுதல் தண்ணீர் நிராவியாகும் பொழுது மற்றும் நிராவியை அதிக சூடாக்கும் போது
- (E) Answer not known
விடை தெரியவில்லை
24. Which fuel having highest moisture?
எந்த எரிபொருள் அதிக ஈரத்தன்மை கொண்டுள்ளது?
- (A) Imported coal
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி
- (B) Saw dust
மரத்தூள்
- (C) Lignite
லிக்னைட் (Lignite)
- (D) Husk
உமி (Husk)
- (E) Answer not known
விடை தெரியவில்லை

25. When the fuel composition is not known, the air fuel ratio can be calculated by

எரிபொருள் கலவை தெரியாத போது எவ்வாறு காற்று எரிபொருள் விகிதத்தை கணக்கிடலாம்?

(A) carbon balance method

கார்பன் சமநிலை முறை

(B) carbon – hydrogen balance method

கார்பன்-ஹைட்ரஜன் சமநிலை முறை

(C) oxygen balance method

ஆக்ஸிஜன் சமநிலை முறை

(D) carbon balance method

கார்பன் சமநிலை முறை

(E) Answer not known

விடை தெரியவில்லை

26. Moisture content in the lignite is

லிக்னைட்டில் எத்தனை சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது?

(A) 4%

(B) 25%

(C) 30%

(D) 45%

(E) Answer not known

விடை தெரியவில்லை

27. Slagging is the deposition of

Slagging என்பது எதன் படிவு

(A) Fly Ash

பறக்கும் சாம்பல்

(B) Dry Ash

உலர் சாம்பல்

(C) Bottom Ash

கீழ்படியும் சாம்பல்

(D) Water particles

நீர் துளிகள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

28. The Gross calorific value of Lignite is _____ kcal/kg.
லிக்னைட்டின் மொத்த கலோரிஃபிக் மதிப்பு _____.
- (A) 2500 (B) 4500
(C) 5000 (D) 6000
(E) Answer not known
விடை தெரியவில்லை
29. The weight of flue gas is always _____ that of fuel burnt.
அனல் வாயுவின் எடை எப்பொழுதும் எரிக்கப்பட்ட எரிபொருளின் எடைக்கு
- (A) More than (B) Less than
அதிகம் குறைவு
(C) Equal (D) Approximate equal
சமம் தோராயமான சமம்
(E) Answer not known
விடை தெரியவில்லை
30. How much oxygen will be required to burn fully the carbon consisting of 1 kg?
ஒரு கிலோ கரியை முழுமையாக எரிக்க எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது?
- (A) 0.67 kg (B) 1.67 kg
0.67 கிலோ கிராம் 1.67 கிலோ கிராம்
(C) 2.67 kg (D) 3.67 kg
2.67 கிலோ கிராம் 3.67 கிலோ கிராம்
(E) Answer not known
விடை தெரியவில்லை

31. Major five important elements of fossil fuels

புதைபடிவ எரிபொருட்களின் முக்கிய ஐந்து கூறுகள்

- (A) Carbon, Hydrogen, Oxygen, Sulphur and Nitrogen
கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கந்தகம், மற்றும் நைட்ரஜன்
- (B) Calcium, Sodium, Carbon, Oxygen and Nitrogen
கால்சியம், சோடியம், கார்பன், ஆக்ஸிஜன், மற்றும் நைட்ரஜன்
- (C) Sodium, Carbon, Oxygen, Sulfur and Nitrogen
சோடியம், கார்பன், ஆக்ஸிஜன், கந்தகம், மற்றும் நைட்ரஜன்
- (D) Carbon, Hydrogen, Oxygen, Sulfur and Calcium
கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கந்தகம், மற்றும் கால்சியம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

32. Biomass is produced from solar energy by

———— மூலம் சூரிய ஆற்றலில் இருந்து உயிரி உற்பத்தி செய்யப்படுகிறது.

- (A) Respiration
சுவாசம்
- (B) Photons
ஃபோட்டான்கள்
- (C) Photosynthesis
ஒளிச்சேர்க்கை
- (D) Carbon dioxide
கார்பன் டை ஆக்ஸைடு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

33. LPG is predominant mixture of

கீழ்க்கண்டவற்றுள் இது ஒரு எல்.பி.ஐ யின் முக்கிய கலவையாகும்

- (A) Methane and propylene
மீத்தேன் மற்றும் புரோபிலீன்
- (B) Propane and Methane
புரோபேன் மற்றும் மீத்தேன்
- (C) Propane and Butane
புரோபேன் மற்றும் பியூட்டேன்
- (D) Methane and Ethane
மீத்தேன் மற்றும் ஈத்தேன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

34. The minimum temperature at which a substance will burn is known as

ஒரு பொருள் எரியும் குறைந்தபட்ச வெப்பநிலை என அறியப்படுவது

- (A) Flash point
ஃபிளாஷ் பாயிண்ட்
- (B) Fire temperature
தீ வெப்பநிலை
- (C) Ignition temperature
பற்றவைப்பு வெப்பநிலை
- (D) Heating temperature
வெப்பமூட்டும் வெப்பநிலை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

35. Biomass is consider as

உயிர்மங்கள் (Biomass) ————— வளங்களாக கருதப்படுகிறது.

- (A) Non-renewable source of energy
புதுப்பிக்க முடியாத ஆற்றல்
- (B) Conventional source of energy
எரிசக்தியின் வழக்கமான ஆதாரம்
- (C) Renewable source of energy
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரம்
- (D) All the above
மேலே உள்ள அனைத்தும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

36. Hard coke is produced by carbonisation of coal at
கடினமான கல்கரி நிலக்கரியிலிருந்து கீழ்க்கண்ட வெப்பநிலையில்
தயாரிக்கப்படுகிறது.
- (A) Atmospheric Temperature (B) 500-600°C
வளி மண்டல வெப்பநிலை 500-600° செல்சியஸ்
- (C) 700-850°C (D) 950-1100°C
700-850° செல்சியஸ் 950-1100° செல்சியஸ்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
37. 1 kg of carbon produces following quantity of CO
ஒரு கிலோ கிராம் அளவுள்ள கார்பன் கீழ்க்கண்ட அளவில் கார்பன்
மோனாக்சைடை வெளியிடுகிறது.
- (A) 1 kg (B) 11/3 kg
(C) 7/3 kg (D) 3/7 kg
- (E) Answer not known
விடை தெரியவில்லை
38. Coal particles proper size in fluidized bed boiler
FBC கொதிகலனில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் சரியான அளவு என்பது
- (A) 25-75 mm (B) 15-25 mm
(C) < 10 mm (D) < 2 mm
- (E) Answer not known
விடை தெரியவில்லை

39. Orsat apparatus is used to determine the
- (i) Percentage of CO₂, O₂ and CO by volume in flue gas
 - (ii) Percentage of CO₂, O₂ and CO by weight in flue gases.
 - (iii) CO₂ in flue gases.

ஓர்சாட் கருவி இதனைக் கண்டறியப் பயன்படுகிறது.

- (i) கார்பன்டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் இவற்றின் அனற்காற்றின் கொள்ளவின் சதவீதத்தைக் கண்டறிய.
 - (ii) கார்பன்டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் இவற்றின் அனற் காற்றின் நிறையின் சதவீதத்தைக் கண்டறிய
 - (iii) அனற்காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை கணக்கிட
- (A) (i) only (B) (i) and (iii) only
(i) மட்டும் (i) மற்றும் (iii) மட்டும்
- (C) (i) and (ii) only (D) (ii) and (iii) only
(i) மற்றும் (ii) மட்டும் (ii) மற்றும் (iii) மட்டும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

40. The combustible parts of fuel is

எரிபொருளில் எரியக் கூடிய பாகங்கள் என்பது

- (A) Nitrogen, Ash
நைட்ரஜன், சாம்பல்
- (B) Carbon, Sulphur
கரி, கந்தகம்
- (C) Carbon-di-oxide
கார்பன்-டை-ஆக்ஸைடு
- (D) Carbon mono oxide
கார்பன் மோனாக்ஸைடு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

41. The general size of the man hole in a boiler is
கொதிகலனில் பொதுவாக மனித நுழைவாயிலின் அளவானது இவ்வாறு
காணப்படும்.
- (A) 20 cm × 10 cm
20 செ.மீ × 10 செ.மீ
- (B) 40 cm × 30 cm
40 செ.மீ × 30 செ.மீ
- (C) 50 cm × 30 cm
50 செ.மீ × 30 செ.மீ
- (D) 30 cm × 40 cm
30 செ.மீ × 40 செ.மீ
- (E) Answer not known
விடை தெரியவில்லை
42. The number of mountings fitted on the top drum
மேல் கொப்பறையில் உள்ள பொருத்தங்களின் எண்ணிக்கை
- (A) 3
- (B) 5
- (C) 2
- (D) 4
- (E) Answer not known
விடை தெரியவில்லை
43. In a Boiler generally man hole will be in a shape of
கொதிகலனில் பொதுவாக மனித நுழைவாயில் இந்த வடிவத்தில் இருக்கும்.
- (A) Square shape
சதுர வடிவம்
- (B) Round shape
வட்ட வடிவம்
- (C) Oval shape
முட்டை வடிவம்
- (D) Rectangular shape
செவ்வக வடிவம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

44. The fusible plug in small boilers is located
சிறிய வகை கொதிகலன்களில் உருகு அடைப்பான்கள் எங்கு அமைந்துள்ளது?
- (A) In the drum
டிரம் பகுதியில்
- (B) In the fire tubes
அனற்குழாய் பகுதியில்
- (C) Above steam dome
நீராவி கொப்பறையின் மேல்
- (D) Over the combustion chamber
எரியும் கொப்பறையின் மேல்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
45. This type of valve is not suitable for reducing the flow
ஓட்டத்தைக் குறைப்பதற்கு இவ்வகை வால்வு ஏற்றதல்ல
- (A) Gate valve
கேட் வால்வு
- (B) Globe valve
குளோப் வால்வு
- (C) Feed valve
செலுத்து வால்வு
- (D) None of these
இவற்றில் எதுவுமில்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை
46. Mobrey switch works based on
கட்டுப்படுத்தும் சுவிட்ச் இதன் அடிப்படையில் வேலை செய்கிறது.
- (A) bimetallic strip
உலோக துண்டு
- (B) valves
வால்வுகள்
- (C) sensor
கணிப்பான்
- (D) limit switch
வரம்பு சுவிட்ச்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

47. Name the test used to test the plugs in laboratory
ஆய்வகத்தில் அடைப்பான்களை பரிசோதிக்கும் சோதனையின் பெயர்
- (A) blow out
வெளியே ஊதி
- (B) blow in
உள்ளே ஊதி
- (C) melt out
வெளியே உருகி
- (D) melt in
உள்ளே உருகி
- (E) Answer not known
விடை தெரியவில்லை
48. A flow in which density does not remain constant during flow is
இவ்வகையான ஓட்டத்தில், ஓட்டத்தின் அடர்த்தி நிலையாக இருப்பதில்லை.
- (A) Linear flow
நேர் ஓட்டம்
- (B) Compressible flow
அழுத்த ஓட்டம்
- (C) Non linear flow
நேர் இல்லாத ஓட்டம்
- (D) Laminar flow
லேமினார் ஓட்டம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
49. In water level indicator the lower space and upper space fixed in
தண்ணீர் மட்டமானியின் கீழ்முனை மற்றும் மேல்முனை முறையே
இணைக்கப்பட்டிருக்கும் பகுதி
- (A) Steam, Water
நீராவி, தண்ணீர்
- (B) Water, Water
தண்ணீர், தண்ணீர்
- (C) Water, Steam
தண்ணீர், நீராவி
- (D) Steam, Steam
நீராவி, நீராவி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

50. The value of density of water is
நீரின் அடர்த்தியின் மதிப்பு

(A) 2 gm/cm^3
2 கிராம்/செ.மீ³

(B) 1 gm/cm^2
1 கிராம்/செ.மீ²

(C) 1 gm/cm^3
1 கிராம்/செ.மீ³

(D) 2 gm/cm^2
2 கிராம்/செ.மீ²

(E) Answer not known
விடை தெரியவில்லை

51. The pressure at any point in a fluid is defined as

ஒரு திரவத்தின் எந்தப் புள்ளியிலும் அழுத்தம் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

(A) force per unit area
ஒரு யூனிட் விசை

(B) density per unit area
ஒரு யூனிட் அடர்த்தி

(C) viscosity per unit area
ஒரு யூனிட் பாகுத்தன்மை

(D) velocity per unit area
ஒரு யூனிட் வேகம்

(E) Answer not known
விடை தெரியவில்லை

52. In a steam pressure gauge the function of 'U' tube syphon

நீராவி அழுத்தமானியில் 'U' வடிவ Syphon-ன் வேலை

(A) Protect the pressure gauge from the direct steam

நீராவி நேரடியாக அழுத்தமானிக்குள் நுழைந்து அதை பாதிக்காதபடி பாதுகாக்கிறது

(B) Always water filled with 'U' tube

'U' வடிவக் குழாயினுள் எவ்வெப்பமும் நீர் நிரம்பியிருக்கும்

(C) (A) and (B) correct

(A) மற்றும் (B) சரி

(D) (A) correct (B) false

(A) சரி, (B) தவறு

(E) Answer not known

விடை தெரியவில்லை

53. The safety valve at superheater as compared to drum safety valve setting is set at

ஒரு மிகைச் சூடேற்றியில் காப்பு வால்வு என்பது டிரம் காப்பு வால்வினை ஒப்பிடும் போது இவ்வாறு செட்டிங் செய்யப்படுகிறது.

(A) Higher value

அதிக மதிப்பில்

(B) Lower value

குறைந்த மதிப்பில்

(C) Same value

சமமான மதிப்பில்

(D) None of the above

மேற்கண்ட எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

54. The safety valve in a Boiler mountings is

கொதிகலன் பொருத்து சாதனத்தில் காப்பு வால்வின் பயன்

- (i) Complete control of steam generation process
நீராவி உற்பத்தி செயல்முறையை முறையாக கட்டுப்படுத்திட
- (ii) It fixed indirectly in steam space
இது நீராவிப் பகுதியில் மறைமுகமாக பொருத்தப்பட்டிருக்கும்
- (iii) To ensure the safety operation in Boiler
கொதிகலன் பாதுகாப்பான இயக்கத்தினை உறுதிப்படுத்துகிறது
- (iv) None of the above
மேற்கண்டவற்றில் எதுவுமில்லை

(A) (i) and (ii) only

(B) (ii) and (iii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(ii) மற்றும் (iii) மட்டும்

(C) (i) and (iii) only

(D) (iv) only

(i) மற்றும் (iii) மட்டும்

(iv) மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

55. The application of feed check valve in the Boiler is

கொதிகலனில் Feed check valve -ன் பணி என்பது

(A) To feed and control the flow of water from feed pump to the Boiler

Feed பம்பிலிருந்து வரும் தண்ணீரை கொதிகலனுக்கு கொடுக்கவும், நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும்

(B) Act as return valve in the boiler

கொதிகலனிலிருந்து நீர் திரும்பி வர உதவுகிறது

(C) To feed the Air in the boiler

கொதிகலனுக்குள் காற்றைச் செலுத்திட உதவுகிறது

(D) To feed the fuel supply in the boiler

கொதிகலனுக்குள் எரிபொருளைச் செலுத்திட உதவுகிறது

(E) Answer not known

விடை தெரியவில்லை

56. Spring loaded pop safety valve should open

ஸ்பிரிங் லோடட் பாப் பாதுகாப்பு வால்வு இவ்வாறு செயல்படும்

(A) Slow and partially

மெதுவாக மற்றும் பகுதியாக திறக்கும்

(B) Quick and fully

விரைவாக மற்றும் முழுமையாக திறக்கும்

(C) Gradual opening

சீராக திறக்கும்

(D) None of these

இவற்றில் எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

57. In spring loaded pop safety valve the process _____ is used to open the valve and control the blow down quantity

ஸ்பிரிங் லோடட் பாப் வால்வு முழுமையாக திறப்பதற்கும் வெளியகற்றப்படும் அளவினைச் கட்டுப்படுத்துவதற்கும் செய்யும் முறை

(A) Opening

திறத்தல்

(B) Guiding

வழிகாட்டும் அமைப்பு

(C) Levelling

மட்டம் செய்தல்

(D) None of these

எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

58. List out this is not a mounting of a Boiler

இவற்றில் எது கொதிகலனில் பொருத்துக்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்டு

(A) Blow of Coke

வெளியகற்றும் குழாய்

(B) Feed check valve

செலுத்து, சோதனை வால்வு

(C) Economiser

சிக்கனக் கலன்

(D) Fusible plug

உருக்கி அடைப்பான்

(E) Answer not known

விடை தெரியவில்லை

59. The safety valve releases _____ quantity of steam in the atmosphere.

பாதுகாப்பு வால்வு _____ அளவு நீராவியை கொதிகலனிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றுகிறது.

- (A) Less
குறைவான
- (B) More
அதிகமான
- (C) Very Less
மிகக் குறைவான
- (D) None of these
இவற்றில் எதுவுமில்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

60. In a Boiler safety valve lever, the pivots are fixed with

கொதிகலன் பாதுகாப்பு வால்வின் லீவர்களில் உள்ள pivot களின் முனைகள் இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும்

- (A) Pin and Dropping
ஊசி மற்றும் கைவிடுதல்
- (B) Bolt and Nut
போல்ட் மற்றும் நட்
- (C) Pin and Forging
ஊசி மற்றும் உருக்கு
- (D) None of these
இவற்றில் எதுவுமில்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

61. How can boiler efficiency be improved?
கொதிகலன் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம்?
- (A) Increase combustion air
எரிப்பு காற்றை அதிகரிக்கவும்
- (B) Decrease excess air
அதிகப்படியான காற்றை குறைக்கவும்
- (C) Optimize fuel / Air ratio
எரிபொருள் / காற்று விகிதத்தை மேம்படுத்துதல்
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

62. The following is not the part of supercritical boiler
பின்வருவனவற்றுள் எது சூப்பர் கிரிட்டிகல் கொதிகலனின் பகுதி அல்ல.
- (A) Economiser
எகனாமைசர்
- (B) Super heater
சூப்பர் ஹீட்டர்
- (C) Reheater
ரீஹீட்டர்
- (D) Evaporator
ஆவியாக்கி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

63. _____ are the constituents in fuel that produces dry flue gas.
 _____ என்ற எரிபொருளில் உள்ள கூறுகள் உலர் ஃப்ளூ வாயுவை உருவாக்கும்.
- (A) Carbon and Oxygen
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்
- (B) Carbon and Sulphur
கார்பன் மற்றும் சல்பர்
- (C) Nitrogen and Sulphur
நைட்ரஜன் மற்றும் சல்பர்
- (D) Carbon and Nitrogen
கார்பன் மற்றும் நைட்ரஜன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
64. What is the effect of fuel moisture on unburnt Carbon loss?
எரிக்கப்படாத கார்பன் இழப்பில் எரிபொருள் ஈரத்தின் விளைவு என்ன?
- (A) Increases Loss
இழப்பை அதிகரிக்கிறது
- (B) Decreases Loss
இழப்பை குறைக்கிறது
- (C) No Impact
பாதிப்பு இல்லை
- (D) Depends on Fuel
எரிபொருளைச் சார்ந்தது
- (E) Answer not known
விடை தெரியவில்லை
65. The heat loss due to unburnt fuel _____ be completely avoided in case of solid fuel.
எரிக்கப்படாத எரிபொருளால் ஏற்படும் வெப்ப இழப்பு திட எரிபொருளில் முற்றிலுமாக தவிர்க்கப்பட.
- (A) Can
முடியும்
- (B) Cannot
முடியாது
- (C) May
முடியலாம்
- (D) Should
வேண்டும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

66. What material can be used to reduce radiation losses?

வெப்ப கதிர்வீச்சு இழப்பை குறைக்க கொதிகலனில் எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம்?

(A) Refractory materials
ரிஃப்ராக்டரி பொருட்கள்

(B) Insulating materials
இன்சுலேட்டிங் பொருட்கள்

(C) Both (A) and (B)

(D) None of the above

(A) மற்றும் (B) இரண்டும்

மேலே உள்ள எதுவும் இல்லை

(E) Answer not known
விடை தெரியவில்லை

67. 660 MW Power Plant is installed with _____ type of Boiler.

660 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையம் கீழ்க்கண்டவற்றுள் எந்த கொதிகலன் வகையை சார்ந்தது?

(A) FBC Boiler
FBC கொதிகலன்

(B) Super Critical Boiler
சூப்பர் கிரிட்டிகல் கொதிகலன்

(C) Sub Critical Boiler
சப் கிரிட்டிகல் கொதிகலன்

(D) Packed Boiler
பேக் செய்யப்பட்ட கொதிகலன்

(E) Answer not known
விடை தெரியவில்லை

68. What is the expansion of SCAPH in thermal power plant?

அனல் மின்நிலையத்தில் உள்ள SCAPH என்பதன் விரிவாக்கம் என்ன?

- (A) Steam Coil Air Pre heater
நீராவி சுருள் காற்று முன் சூடேற்றி
- (B) Steam Condenser Air Pre heater
நீராவி குறுக்கி காற்று முன் சூடேற்றி
- (C) Steam Coil Air Post Heater
நீராவி சுருள் காற்று பின் சூடேற்றி
- (D) Steam Condenser Air Post Heater
நீராவி குறுக்கி காற்று பின் சூடேற்றி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

69. The percentage range of Dry Flue Gas loss is about

உலர் ஃப்ளூ வாயு இழப்பின் சதவீத வரம்பு சுமார்

- (A) 4% – 5% (B) 10% – 12%
- (C) 15% – 17% (D) 20% – 25%
- (E) Answer not known
விடை தெரியவில்லை

70. The outlet temperature of Air-preheater gas in Thermal Power Plant is in the order of _____°C

அனல்மின்நிலையத்தில் ஏர்-ப்ரீஹீட்டரின் வாயு வெளியேறும் இடத்தின் வெப்பநிலை _____°C வரிசையில் உள்ளது

- (A) 100 °C (B) 110 °C
- (C) 130 °C (D) 150 °C
- (E) Answer not known
விடை தெரியவில்லை

71. How to calculate boiler efficiency?

கீழ்க்கண்டவற்றுள் கொதிகலன் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

(A) Steam Generation/Steam Consumption

நீராவி உருவாக்கம்/நீராவி நுகர்வு

(B) Steam Generation/Fuel Consumption

நீராவி உருவாக்கம்/எரிபொருள் நுகர்வு

(C) Heat in Steam Output/Heat in Fuel Input

நீராவி வெளியீட்டல் வெப்பம்/எரிபொருள் உள்ளீட்டல் வெப்பம்

(D) Heat Input/Heat Output

வெப்ப உள்ளீடு/வெப்ப வெளியீடு

(E) Answer not known

விடை தெரியவில்லை

72. Heat Recovery equipment of Boiler is considered as _____ factor on which Boiler/Depends Efficiency

கொதிகலனின் வெப்ப மீட்பு கருவி _____ காரணியாக கருதப்படுகிறது, இதில் கொதிகலன் செயல்திறன் சார்ந்து உள்ளது?

(A) Variable Factor

மாறி காரணி

(B) Common Factor

பொதுவான காரணி

(C) Fixed Factor

நிலையான காரணி

(D) Mixed Factor

கலப்பு காரணி

(E) Answer not known

விடை தெரியவில்லை

73. If the boiler, economizer and super heater are consider as single unit, their boiler efficiency is termed as _____ of the boiler plant.

கொதிகலன், எகனாமைசர் மற்றும் சூப்பர் ஹீட்டர் ஆகியவை ஒற்றை அலகாகக் கருதப்பட்டால், கொதிகலன் திறன் கொதிகலன் ஆலையில் _____ என அழைக்கப்படுகிறது.

- (A) Net Efficiency
நிகர செயல்திறன்
- (B) Thermal Efficiency
வெப்ப செயல்திறன்
- (C) Overall Efficiency
ஒட்டுமொத்த செயல்திறன்
- (D) Master Efficiency
மாஸ்டர் செயல்திறன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

74. Steam to fuel ratio for oil fired boilers typical values are?

நீராவி மற்றும் எரிபொருள் விகிதம் ஆயில் fired கொதிகலனில் வழக்கமான அளவுகள் என்ன?

- (A) 4.0 – 5.5
- (B) 15 – 20
- (C) 8 – 10
- (D) 13.5 – 14.5
- (E) Answer not known
விடை தெரியவில்லை

75. Indian standard for Boiler Efficiency calculation is

கீழ்க்கண்டவற்றுள் எது கொதிகலன் திறன் கணக்கீட்டிற்கான இந்திய தரநிலை எண்?

- (A) IS 8753
- (B) IS 3753
- (C) IS 10496
- (D) IS 2100
- (E) Answer not known
விடை தெரியவில்லை

76. Direct method of Boiler Efficiency calculation involves

பின்வருவனவற்றுள் எந்த நேரடி முறை சூத்திரத்தை பயன்படுத்தி கொதிகலனின் திறன் (எஃப்.ஃபி.யன்ஷி) கணக்கிடப்படுகிறது?

- (A) Heat Loss Method
வெப்ப இழப்பு முறை
- (B) Input-Output Method
உள்ளீடு வெளியீட்டு முறை
- (C) Fuel Calorific Value Method
எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பு முறை
- (D) Air Fuel Ratio Method
காற்று எரிபொருள் விகிதம் முறை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

77. Which one of the following has a high specific Gravity?

பின்வருவனவற்றில் எது அதிக குறிப்பிட்ட ஈர்ப்பு விசையை கொண்டுள்ளது?

- (A) Furnace oil
உலை எண்ணெய்
- (B) HSD
எச்.எஸ்.டி
- (C) Kerosene
மண்ணெண்ணெய்
- (D) Water
தண்ணீர்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

78. Presence of sulphur in Boiler Fuel leads to

எரிபொருளில் கந்தகத்தின் இருப்பு கொதிகலனின் ————— வழிவகுக்கிறது.

- (A) Corrosion
வேதியியல் அரிப்பு
- (B) Erosion
இயந்திர அரிப்பு
- (C) Low heat transfer
குறைந்த வெப்ப பரிமாற்றம்
- (D) None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

79. In a coal fired boiler, which parameter mostly influences flame profile?

நிலக்கரி எரியும் கொதிகலனில் எந்த அளவுரு பெரும்பாலும் சுடரை பாதிக்கிறது?

- (A) Fixed Carbon
நிலையான கார்பன்
- (B) Volatile Matter
ஆவியாகும் பொருள்
- (C) Hydrogen
ஹைட்ரஜன்
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

80. High percentage of carbon monoxide presence in the flue gas of boiler is an indicator of

கொதிகலனின் ஃப்ளூ வாயுவில் கார்பன் மோனாக்சைடு இருப்பது ————— க்கு அறிகுறியாகும்.

- (A) High Excess Air
மிக அதிகப்படியான காற்று
- (B) Complete Combustion
முழுமையான எரிப்பு
- (C) Good Control of Pollutants
மாசுப்படுத்திகளின் நல்ல கட்டுப்பாடு
- (D) Low Excess Air
குறைந்த அதிகப்படியான காற்று
- (E) Answer not known
விடை தெரியவில்லை

81. Hardness of water is due to the presence of salts of

இவ்வகை உப்பு தன்மை உள்ள பொருளால் தண்ணீரில் கடினத்தன்மை காணப்படுகிறது

(A) Potassium
பொட்டாசியம்

(B) Chlorine
குளோரின்

(C) Magnesium
மெக்னீசியம்

(D) Boron
போரான்

(E) Answer not known
விடை தெரியவில்லை

82. TDS refers to concentration of

TDS என்பது எந்த செறிவைக் குறிக்கிறது?

(A) Non soluble solids in water
நீரில் கரையாத திடப்பொருட்கள்

(B) Dissolved solids in water
நீரில் கரைந்த திடப்பொருட்கள்

(C) Semi solved solids in water
நீரில் அரை கரைந்த திடப்பொருட்கள்

(D) Impurities in water
தண்ணீரில் உள்ள அசுத்தங்கள்

(E) Answer not known
விடை தெரியவில்லை

83. The measurement of turbidity in water is

நீரில் உள்ள கொந்தளிப்பின் அளவீடு என்ன?

- (A) mg/l (B) g/l
mg/l g/l
- (C) NTU or FTU (D) BTU
NTU அல்லது FTU BTU
- (E) Answer not known
விடை தெரியவில்லை

84. The pressure applied in RO process is known as

RO செயல்பாட்டில் செயல்படுத்தப்படும் அழுத்தம் எவ்வாறு அறியப்படும்?

- (A) Hydro pneumatic pressure (B) Osmotic pressure
நீர் வாயு அழுத்தம் சவ்வூடுபரவல்
- (C) Idle pressure (D) Gravitational pressure
வெற்று அழுத்தம் புவியீர்ப்பு அழுத்தம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

85. Every RO system is equipped with _____ to prevent suspended matter from entering the system.

RO அமைப்பில் கரைந்துள்ள கனிமங்களை தடுப்பதற்கு இம்முறை அமைக்கப்படுகிறது.

- (A) High pressure pump
உயர் அழுத்த பம்பு
- (B) Cartridge filters
கார்ட்ரிட்ஜ் வடிகட்டிகள்
- (C) Membrane
சவ்வு
- (D) Cartridge filters before high pressure pump
உயர் அழுத்த பம்பிற்கு முன்னதாக கார்ட்ரிட்ஜ் வடிகட்டிகள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

86. TDS in boilers can be controlled by

கொதிகலனில் TDS எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

- (A) Adding feed water
ஊட்டநீர் சேர்ப்பதால்
- (B) Blow down water
நீர் கீழே அகற்றுவதால்
- (C) Adding soft water
மென்மையான நீர் சேர்ப்பதால்
- (D) Adding raw water
மூல நீர் சேர்ப்பதால்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

87. UV radiation is shorter than _____ nanometre wavelength.

புற ஊதா கதிர்வீச்சு இவ்வளவு நானோமீட்டர் அலைநீளத்திற்கும் குறைவானது

- (A) 200
- (B) 100
- (C) 150
- (D) 400
- (E) Answer not known
விடை தெரியவில்லை

88. Ultra filtration is a

தீவிர வடிகட்டுதல் என்பது

- (A) Cross flow low pressure process
குறுக்கு ஓட்டம் குறைந்த அழுத்த செயல்முறை
- (B) Cross flow high pressure process
குறுக்கு ஓட்டம் அதிக அழுத்த செயல்முறை
- (C) Straight flow low pressure process
நேர் ஓட்டம் குறைந்த அழுத்த செயல்முறை
- (D) Straight flow high pressure process
நேர் ஓட்டம் அதிக அழுத்த செயல்முறை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

89. Salt rejection is defined as

உப்பு நிராகரிப்பு இவ்வாறு வரையறுக்கப்படுகிறது

- (A) $1 + \text{Salt passage}$
- (B) $1 \times \text{Salt passage}$
- (C) $1 / \text{Salt passage}$
- (D) $1 - \text{Salt passage}$
- (E) Answer not known
விடை தெரியவில்லை

90. The membrane based separation process was established in the year

சவ்வு அடிப்படையிலான பிரிப்பு செயல்முறை என்பது இந்த ஆண்டு நிறுவப்பட்டது

- (A) 1950's
- (B) 1990's
- (C) 1960's
- (D) 1980's
- (E) Answer not known
விடை தெரியவில்லை

91. Thumb rule for calculating osmotic pressure of raw water

நீரின் ஆஸ்மோடிக் அழுத்தத்தைக் கணக்கிடுவதற்கான பொது விதி

- (A) Feed TDS \times 0.1 (B) Feed TDS \times 0.01
(C) Feed TDS \times 0.02 (D) Feed TDS \times 0.2
(E) Answer not known
விடை தெரியவில்லை

92. An increase in the conductivity of the water inside the boiler indicates a rise in

கொதிகலனுக்குள் உள்ள தண்ணீரின் கடத்துத்திறன் அதிகமாவது எந்த அளவுரு அதிகமாவதாக உணர்த்துகிறது

- (A) Purity (B) Temperature
தூய்மை வெப்பநிலை
(C) Contamination (D) Pressure
தூய்மைக்கேடு அழுத்தம்
(E) Answer not known
விடை தெரியவில்லை

93. An increase in boiler pressure results in what effect on the boiling point temperature of water?

கொதிகலனின் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது, தண்ணீரின் கொதிநிலை என்னவாகும்?

- (A) Decrease
குறையும்
- (B) Increase
அதிகரிக்கும்
- (C) Sharp decrease, then gradually increasing
உடனடியாக குறைந்து மெதுவாக அதிகரிக்கும்
- (D) No effect on temperature
வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது
- (E) Answer not known
விடை தெரியவில்லை

94. A condenser where circulating water flows through tubes which are surrounded by steam is known as

குழாய்க்குள் தண்ணீர் செல்லும் வெளிப்புறத்தில் நீராவி சூழ்ந்திருக்கும் மின்தேக்கியின் பெயர்

- (A) Surface condenser
மேற்பரப்பு மின்தேக்கி
- (B) Jet condenser
ஜெட் மின்தேக்கி
- (C) Barometric condenser
பாரோமெட்ரிக் மின்தேக்கி
- (D) Evaporative condenser
எவாபரேட்டிவ் மின்தேக்கி
- (E) Answer not known
விடை தெரியவில்லை

95. Scale formed on heat transfer surfaces when

வெப்ப பரிமாற்ற மேற்பரப்பில் எப்பொழுது செதிளாக்கம் அதிகமாக இருக்கும்

(A) Water is acidic

தண்ணீர் அமில தன்மையாக இருக்கும்பொழுது

(B) Water is alkaline

தண்ணீர் காரத்தன்மையாக இருக்கும்பொழுது

(C) Water contains dissolved gases

தண்ணீரில் கரைந்த வாயுக்கள் இருக்கும்பொழுது

(D) Water contains dissolved calcium and magnesium salts

தண்ணீரில் கரைந்த கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்பு இருக்கும்பொழுது

(E) Answer not known

விடை தெரியவில்லை

96. The hardness is removed from the water by a process known as

நீரிலிருந்து கடினத்தன்மை நீக்கப்படும் செயல்முறை _____ எனப்படும்.

(A) ion exchange

அயனி பரிமாற்றம்

(B) negative ion exchange

எதிர்மறை அயனி பரிமாற்றம்

(C) positive ion exchange

நேர்மறை அயனி பரிமாற்றம்

(D) negative and positive ion exchange

எதிர்மறை மற்றும் நேர்மறை அயனி பரிமாற்றம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

97. Choose the correct answer which is causing temporary hardness
தற்காலிக கடினத்தன்மையை ஏற்படுத்துதலில் கீழ்க்கண்டவற்றில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
- (A) Magnesium chloride
மெக்னீசியம் குளோரைடு
- (B) Calcium sulphate
கால்சியம் சல்பேட்
- (C) Carbon dioxide
கார்பன் டை ஆக்சைடு
- (D) Magnesium bicarbonate
மெக்னீசியம் பை கார்பனேட்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
98. Choose the best one used to control carbon dioxide corrosion in condensate line
நீர் நீராவி குழாய்களில் கார்பன் டை ஆக்சைடு அரிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
- (A) Cyclohexylamine
சைக்ளோஹெக்சிலமைன்
- (B) Sodium phosphate
சோடியம் பாஸ்பேட்
- (C) Rock salt
பாறை உப்பு
- (D) Morpholine
மார்போலின்
- (E) Answer not known
விடை தெரியவில்லை
99. Copper and brass corrosion is termed as
செம்பு மற்றும் பித்தளை அரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது
- (A) Hydrochemical corrosion
நீர் வேதியியல் அரிப்பு
- (B) Hydroelectrical corrosion
நீர் மின் அரிப்பு
- (C) Electrochemical corrosion
மின்வேதியியல் அரிப்பு
- (D) Electronical corrosion
மின்னணு அரிப்பு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

100. Hardness in feed water is the result of

கொதிகலன் ஊட்ட நீரில் கடினத்தன்மை பின்வரும் எவற்றின் விளைவாகும்?

(A) Presence of oxygen and carbon dioxide

ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

(B) Presence of sulphur and hydrogen

கந்தகம் மற்றும் ஹைட்ரஜன்

(C) Presence of copper and silica

செம்பு மற்றும் சிலிக்கா

(D) Presence of calcium and magnesium

கால்சியம் மற்றும் மெக்னீசியம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

101. The material used to control SO₂ emissions in combustion boilers is

எரிவெப்பப்படும் கொதிகலனில் SO₂ உமிழ்வை தடுக்கும் பொருள்

(A) CaO

CaO

(B) Lime stone

சுண்ணாம்பு கல்

(C) Silica

சிலிக்கா

(D) Sand

மணல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

102. Water treatment is highly required in
தண்ணீர் சுத்திகரிப்பு மிகவும் தேவைப்படும் கொதிகலன்

- (A) Fire tube boilers
தீ குழாய் கொதிகலன்
- (B) Water tube boilers
தண்ணீர் குழாய் கொதிகலன்
- (C) Both fire tube and water tube boilers
தீ குழாய் மற்றும் தண்ணீர் குழாய் கொதிகலன்
- (D) All the above
மேலே உள்ள அனைத்தும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

103. The fusible plug in small boilers is located
சிறிய வகை கொதிகலனில் உருகக்கூடிய பிளக் எவ்விடத்தில்
பொருத்தப்பட்டிருக்கும்

- (A) In the drum
டிரம்
- (B) In the fire tubes
தீ குழாய்
- (C) Over the combustion chamber
எரிப்பு அறைக்கு மேல் பகுதியில்
- (D) At the inlet of chimney
புகை போக்கியின் உள்செல்லும் இடம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

104. The device used for preventing explosions due to excessive internal pressure of steam is called

கொதிகலனுக்குள் நீராவியின் அதிக அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் சாதனம்

(A) Safety valve

பாதுகாப்பு வால்வு

(B) Water level indicator

நீர் நிலை காட்டி

(C) Pressure gauge

அழுத்தம் அளவீடு

(D) Fusible plug

உருகக்கூடிய பிளக்

(E) Answer not known

விடை தெரியவில்லை

105. Boiler feeding water having more hardness (ie) PPM high deposited frequently removing equipment for mud, sludge, sand is

கொதிகலனின் தண்ணீரின் கடினத் தன்மை அதிகம், சேறு மண், படிவம் வெளியேற்று வால்வின் பெயர்

(A) Gate valve

கேட் வால்வு

(B) Glope valve

குளோப் வால்வு

(C) Ball valve

பந்து வால்வு

(D) Blow down valve

நீர் வெளியேற்றும் வால்வு

(E) Answer not known

விடை தெரியவில்லை

106. The factor to be monitored until drop of pressure in the boiler is

கொதிகலன் அழுத்தம் குறையும் வரை கண்காணிக்க வேண்டியது

(A) Water level

தண்ணீர் மட்டம்

(B) Reduce the water level

தண்ணீர் மட்டமில்லாமல்

(C) Suddenly stop

தண்ணீர் நிறுத்துதல்

(D) None of these

எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

107. The liquid in the high pressure impulse line exerts a constant

உயர் அழுத்த உந்துவிசை வரிசையில் உள்ள திரவம் நிலையான _____
செலுத்துகிறது.

(A) Velocity
வேகம்

(B) Viscosity
பாகுத்தன்மை

(C) Density
அடர்த்தி

(D) Pressure
அழுத்தம்

(E) Answer not known
விடை தெரியவில்லை

108. The pressure differential will reach its _____ value when the
liquid surface is at the datum level

திரவ மேற்பரப்பு தரவு மட்டத்தில் இருக்கும் போது அழுத்த வேறுபாடு அதன்
_____ மதிப்பை எட்டும்.

(A) Minimum
குறைந்த

(B) Maximum
அதிகபட்ச

(C) Zero
பூஜ்யம்

(D) Negative
எதிர்மறை

(E) Answer not known
விடை தெரியவில்லை

109. Drum water level is better measured by

கொதிகலன் டிரம் நீர்மட்டம் இதன் மூலம் சிறப்பாக அளவிடப்படுகிறது.

(A) Level transmitter

நிலை டிரான்ஸ்மிட்டர்

(B) Pressure transmitter

அழுத்த டிரான்ஸ்மிட்டர்

(C) Differential pressure transmitter

வேறுபட்ட அழுத்த டிரான்ஸ்மிட்டர்

(D) Sensor

சென்சார்

(E) Answer not known

விடை தெரியவில்லை

110. The formation of stable foam on the evaporating surface in the boiler drum is

கொதிகலன் டிரம்மில் ஆவியாகும் மேற்பரப்பில் நிலையான நுரை உருவாக்கம் _____ ஆகும்.

(A) Priming

முன் செலுத்துதல்

(B) Foaming

நுரை பொங்கும்

(C) Contamination

மாசுபடுதல்

(D) All of the above

மேலே உள்ள அனைத்தும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

111. The calorific value of slack grade II is

ஸ்லாக் கிரேடு II இன் கலோரிஃபிக் மதிப்பு

(A) 5500 – 5800 kcal/g

5500 – 5800 கி.கலோரி/கிராம்

(B) 4000 – 4500 kcal/g

4000 – 4500 கி.கலோரி/கிராம்

(C) 2200 – 2900 kcal/g

2200 – 2900 கி.கலோரி/கிராம்

(D) 5340 – 5940 kcal/g

5340 – 5940 கி.கலோரி/கிராம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

112. The amount of air required for the pulverization of 1 kg of fuel oil is

1 கிலோ எண்ணெய்யை பொடியாக்குவதற்கு தேவையான காற்றின் அளவு

(A) 10 kg

(B) 12 kg

(C) 14 kg

(D) 16 kg

(E) Answer not known

விடை தெரியவில்லை

113. The boiler water level checking equipment is

கொதிகலனில் தண்ணீர் மட்டக் கருவியின் பெயர்

(A) Gauge glass

அளவு கண்ணாடி

(B) Tachometer

டாக்கோ மீட்டர்

(C) Defractro meter

டிபரக்ட்ரோ மீட்டர்

(D) Pressure gauge

அழுத்த கண்ணாடி

(E) Answer not known

விடை தெரியவில்லை

114. The most resistive micro organism is
மிகவும் எதிர்ப்புத்திறன் கொண்ட நுண்ணுயிர்

- (A) Fungus
பூஞ்சை
- (B) Bacteria
பாக்டீரியா
- (C) Algae
பாசி
- (D) Parasites
ஒட்டுண்ணிகள்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

115. The calorific value of graphite is
கிராஃபைட்டின் கலோரிஃபிக் மதிப்பு

- (A) 27250 kJ/kg
- (B) 32125 kJ/kg
- (C) 32550 kJ/kg
- (D) 32910 kJ/kg
- (E) Answer not known
விடை தெரியவில்லை

116. Effect of nitrogen is to
நைட்ரஜனின் விளைவு என்பது

- (A) Increase the heat
வெப்பத்தை கூட்டுவது
- (B) Observe the heat
வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது
- (C) Decrease the heat
வெப்பத்தை குறைக்கிறது
- (D) None of these
இவை ஏதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

117. Silica carry over is more at pressure above

சிலிக்கா கடத்தலின் அதிகபட்ச அழுத்தம் இவற்றின் மேலே கூடுதலாக இருக்கும்

(A) 35 kg/cm²

35 கி. கிராம்/செ.மீ²

(B) 50 kg/cm²

50 கி. கிராம்/செ.மீ²

(C) 28 kg/cm²

28 கி. கிராம்/செ.மீ²

(D) 60 kg/cm²

60 கி. கிராம்/செ.மீ²

(E) Answer not known

விடை தெரியவில்லை

118. Choose the right matches among the following

கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைக் கண்டுபிடி

(1) CO meter – To find the quantity of carbondioxide in flue gases

CO மீட்டர்

கழிவெரி வாயுக்களில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடன் அளவைக் கண்டறிய

(2) SO₂ meter – To find the sulphur oxide quantity in flue gases

SO₂ மீட்டர்

கழிவெரி வாயுக்களில் உள்ள சல்பர் ஆக்ஸைடன் அளவைக் கண்டறிய

(3) O₂ meter – To find the quantity of Oxygen in flue gases

O₂ மீட்டர்

கழிவெரி வாயுக்களில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய

(4) CO₂ meter – To find the quantity of carbondioxide in the flue gases

CO₂ மீட்டர்

கழிவெரி வாயுக்களில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடன் அளவைக் கண்டறிய

(A) (1) and (3) are correct

(1) மற்றும் (3) சரி

(B) (1) and (2) are correct

(1) மற்றும் (2) சரி

(C) (2) and (3) are correct

(2) மற்றும் (3) சரி

(D) (3) and (4) are correct

(3) மற்றும் (4) சரி

(E) Answer not known

விடை தெரியவில்லை

119. The substance circulated through the equipment to absorb and carry away the heat is

உபகரணத்திலுள்ள வெப்பத்தை உறிஞ்சுவதற்கும் எடுத்துச் செல்வதற்கும் சுற்றும் பொருள்.

- (A) Hot water
சூடு நீர்
- (B) Cool water
குளிர் நீர்
- (C) Normal water
சாதாரண நீர்
- (D) Pressure water
அழுத்த நீர்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

120. Complete the equation $4\text{Fe}(\text{OH})_3 + \text{N}_2\text{H}_4 =$

சமன்பாட்டை நிறைவு செய்க $4\text{Fe}(\text{OH})_3 + \text{N}_2\text{H}_4 =$

- (A) $4\text{Fe}(\text{OH})_2 + \text{N}_2 + 4\text{H}_2\text{O}$
- (B) $4\text{Fe}(\text{OH})_2 + \text{N}_2 + 3\text{H}_2\text{O}$
- (C) $3\text{Fe}(\text{OH})_2 + \text{N}_2 + 2\text{H}_2\text{O}$
- (D) $2\text{Fe}(\text{OH})_2 + \text{N}_2 + 4\text{H}_2\text{O}$
- (E) Answer not known
விடை தெரியவில்லை

121. Effect of water mixture in fuel oil

எண்ணை எரிபொருளில் தண்ணீர் கலப்பதால் உண்டாகும் விளைவு

- (A) Affect's steam quality
நீராவிவின் தரம் குறையும்
- (B) Affect's refractory
செங்கல் அமைப்பைப் பாதிக்கும் (Refractory)
- (C) Improve's firing
எரிதிரன் அதிகரிக்கும்
- (D) None of these
இவை எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

122. For one year old coal calorific loss is range between _____%.

ஒரு வருடத்திற்கு பழமையான நிலக்கரியின் வெப்ப இழப்பு அளவு விகிதம்.

(A) 0.0 to 0.25% (B) 0.25 to 0.50%

(C) 0.5 to 1.0% (D) 1.0 to 1.5%

(E) Answer not known

விடை தெரியவில்லை

123. Indian coal's slack grade – II calorific value is _____ Kcal/kg.

இந்திய நிலக்கரியின் slack தரம் – II வெப்ப மதிப்பு என்பது _____ Kcal/kg.

(A) 4340 – 5340 (B) 5340 – 5940

(C) 5940 – 6340 (D) 2940 – 4940

(E) Answer not known

விடை தெரியவில்லை

124. % of oxygen (O₂) in furnace oil is

% of வாயிவு (O₂) அளவு எரிபொருள் எண்ணெயில் _____ உள்ளது.

(A) 0.5% (B) 1.0%

(C) 1.5% (D) 2.0%

(E) Answer not known

விடை தெரியவில்லை

125. At atmospheric pressure water freezing point is _____ K.

வளிமண்டல அழுத்தத்தில் தண்ணீரின் உறைநிலை என்பது _____ K.

(A) – 273 (B) + 273

(C) – 373 (D) + 373

(E) Answer not known

விடை தெரியவில்லை

126. Other name of dryness fraction is

வறட்டி பின்னத்தின் மறுபெயர் ————— (நீராவியின் உலர் விகிதம்).

- | | |
|---|---|
| (A) Vapour quality
ஆவியின் தரம் | (B) Steam quality
நீராவியின் தரம் |
| (C) Condensate quality
குளிர்நீராவியின் தரம் | (D) Pressure quality
அழுத்தத்தின் தரம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

127. The T-S diagram dealt with

- (i) The relationship with Temperature and Entropy
- (ii) The relationship with Temperature and pressure
- (iii) The relationship with Enthalpy and Entropy

T–S வரைபடம் என்பது இதனுடன் தொடர்புடையது

- (i) வெப்பநிலைக்கும், மொத்த வெப்பநிலைக்கும் இடையேயான தொடர்பு
- (ii) வெப்பநிலைக்கும், அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு
- (iii) உணர் வெப்பத்திற்கும் , மொத்த வெப்பத்திற்கும் இடையேயான தொடர்பு

- | | |
|---|---|
| (A) (i) only
(i) மட்டும் | (B) (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும் |
| (C) (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும் | (D) (ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

128. Mollier diagram dealt with

மோலியர் வரைபடம் இதனுடன் தொடர்புடையது

- (A) Temperature, Pressure
வெப்பநிலை, அழுத்தம்
- (B) Liquid, Vapour
திரவம், ஆவி
- (C) Pressure, Volume
அழுத்தம், கொள்ளளவு
- (D) Enthalphy, Entropy
உணர்வெப்பம், மொத்தவெப்பம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

129. The calorific value of wood is

மரத்தின் வெப்ப மதிப்பு (calorific value) என்பது

- (A) 45,000 kJ/kg
- (B) 30,000 kJ/kg
- (C) 19,700 kJ/kg
- (D) 10,000 kJ/kg
- (E) Answer not known
விடை தெரியவில்லை

130. The calorific value of coal gas is

நிலக்கரி எரிவாயுவின் வெப்ப மதிப்பு என்பது

- (A) 21,000 – 25,000 kJ/m³
- (B) 28,000 – 31,000 kJ/m³
- (C) 35,000 – 40,000 kJ/m³
- (D) 41,000 – 45,000 kJ/m³
- (E) Answer not known
விடை தெரியவில்லை

131. The entropy can be calculated as

மொத்த வெப்பநிலை இவ்வாறு கணக்கிடப்படுகிறது

(A) $ds = \frac{T}{dQ}$

(B) $ds = \frac{dT}{Q}$

(C) $ds = \frac{dQ}{T}$

(D) None of these

இவற்றில் எதுவுமில்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

132. The Ignition temperature of lignite is

பழுப்பு நிலக்கரியின் எரிவெப்பநிலை என்பது

(A) 230–240°C

(B) 280–320°C

(C) 350–420°C

(D) 450–520°C

(E) Answer not known

விடை தெரியவில்லை

133. The Atom weight of Oxygen is

ஆக்ஸிஜனின் அணு எடை

(A) 4

(B) 8

(C) 16

(D) 32

(E) Answer not known

விடை தெரியவில்லை

134. Boyle's Law was invented by

பாயில் விதி இவரால் கண்டு பிடிக்கப்பட்டது

(A) Sir Robert Boyle

சர் ராபர்ட் பாயில்

(B) Henry Boyle

ஹென்றி பாயில்

(C) Sir Recnold Boyle

சர் ரெக்னால்ட் பாயில்

(D) Sir Mclen Boyle

சர் மெக்லன் பாயில்

(E) Answer not known

விடை தெரியவில்லை

135. The unit of Energy in S.I. unit is

S.I. யூனிட்டில் ஆற்றலின் அலகு

(A) Watt

வாட்

(B) Joule

ஜூல்

(C) Joule/s

ஜூல்/வினாடி

(D) Joule/m

ஜூல்/நிமிடம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

136. O₂ content in atmospheric air on volume basis is

கொள்ளளவின் அடிப்படையில் வளி மண்டல காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் (O₂) அளவு

(A) 21%

(B) 23%

(C) 30%

(D) 40%

(E) Answer not known

விடை தெரியவில்லை

137. A sudden fall in the barometer reading is a sign of approaching
ஒரு பாரோ மீட்டரின் அளவு இவற்றின் தாக்கத்தால் திடீரென குறைகிறது

- | | |
|--|--------------------------------|
| (A) Fine weather
மிதமான காலநிலை | (B) Rains
மழை |
| (C) Storm
சூறாவளி | (D) Cold wave
குளிர்ந்த அலை |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

138. The energy in transit is termed as

ஆற்றலின் மாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

- | | |
|--|-----------------------|
| (A) Mass
நிறை | (B) Heat
வெப்பம் |
| (C) Pressure
அழுத்தம் | (D) Volume
கன அளவு |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

139. A flow in which density does not remain constant during flow is
ஓட்டத்தின் போது அடர்த்தி மாறாமல் இருக்கும் ஒரு ஓட்டத்தின் பெயர்

- | | |
|---|---|
| (A) Incompressible flow
சுருக்க முடியாத ஓட்டம் | (B) Compressible flow
சுருக்கக் கூடிய ஓட்டம் |
| (C) Laminar flow
லேமினார் ஓட்டம் | (D) Turbulent flow
கொந்தளிப்பு ஓட்டம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

140. Hysteresis of an instrument affects its

ஒரு கருவியின் ஹிஸ்டிரிசிஸ் என்பது அதன் ————— ஐப் பாதிக்கிறது.

(A) Resolution

தீர்மானம்

(B) Accuracy

துல்லியம்

(C) Repeatability

திரும்ப செய்யக் கூடிய தன்மை

(D) Zero stability

பூஜ்ய நிலைத் தன்மை

(E) Answer not known

விடை தெரியவில்லை

141. In Boiler water level gauge glass, water level is going up and down means ————— is the reason.

கொதிகலனில் அளவுக் கண்ணாடியில் நீர்மட்டம் ஒழுங்கற்று மேலும் கீழும் ஏறி இறங்கினால் ————— காரணம்

(A) Priming

பொங்குதல்

(B) Surging

உயர்தல்

(C) Foaming

நுரைத்தல்

(D) None of these

இவை ஏதும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

142. The replacing time period of Fusible Plug in the Boiler is

கொதிகலனில் உள்ள உருகும் அடைப்பு மாற்றும் காலம் இடைவேளை

(A) 6 months

6 மாதங்கள்

(B) 12 months

12 மாதங்கள்

(C) 18 months

18 மாதங்கள்

(D) 24 months

24 மாதங்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

143. During hydraulic test the pressure to be with stand _____ hours.

நீரழுத்தம் சோதனையின் போது அழுத்தம் சுமார் _____ மணிநேரம் தாக்குபிடிக்க வேண்டும்.

- (A) 1 (B) 2
(C) 3 (D) 4
(E) Answer not known
விடை தெரியவில்லை

144. Before Firing Boiler Dumper should be

கொதிகலன் இயங்குவதற்கு முன்பாக கதவுகளை

- (A) Fully Closed (B) Fully Open
முழுமையாக மூடு முழுமையாக திற
(C) Partially Closed (D) Partially Open
பாதியாக மூடு பாதியாக திற
(E) Answer not known
விடை தெரியவில்லை

145. Hot startup of a boiler idle time period is _____ hours.

வெப்ப இயக்க முறையில் கொதிகலனின் இயக்க கால மணி நேரம்

- (A) 1 – 5 (B) 6 – 10
(C) 11 – 15 (D) 16 – 20
(E) Answer not known
விடை தெரியவில்லை

146. In Warming up a Boiler the temperature is increased

கொதிகலனை தயார்படுத்தும் போது அதன் வெப்பநிலை உயர்வானது

(A) uniformly and gradually

ஒரே மாதிரியாகவும், சீராகவும் இருக்க வேண்டும்

(B) first slowly and then rapidly

முதலில் மெதுவாகவும் பின்னர் விரைவாகவும் இருக்க வேண்டும்

(C) first rapidly and then slowly

முதலில் விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் இருக்க வேண்டும்

(D) sudden raise

திடீரென உயர்வாகவும் இருக்க வேண்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

147. After completion of test the pressure drop rate should not be more than _____KSC/minute.

சோதனை முடிந்த பிறகு அழுத்தம் வீழ்ச்சி விகிதம் இதற்கும் அதிகமாக இருக்கக் கூடாது

(A) 3

(B) 1

(C) 2

(D) 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

148. Hydro test must be carried out _____ time the maximum working pressure.

அதிகபட்ச வேலை அழுத்தத்தில் நீர் சோதனை _____ முறைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.

(A) 2

(B) 1.5

(C) 2.5

(D) 3

(E) Answer not known

விடை தெரியவில்லை

149. The device used to control the flow of air or gases is
காற்று அல்லது வாயுக்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்த பயன்படும் சாதனம்

- | | |
|--|-------------------------------------|
| (A) Dry pipe separator
உலர் குழாய் பிரிப்பான் | (B) Carry over
எடுத்து செல்லுதல் |
| (C) Baffles
தடுப்புகள் | (D) Damper
கதவு |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

150. The chloride value of DM water is
மென்மையான நீரின் குளோரைடு அளவு

- | | |
|--|-----------|
| (A) 1 ppm | (B) 2 ppm |
| (C) 5 ppm | (D) 0 ppm |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

151. Proper sizing of steam pipe line helping in minimizing
நீராவி குழாயை சரியான அளவு தேர்ந்தெடுப்பதன் மூலம் எது குறைய
உதவுகிறது?

- | | |
|--|---|
| (A) Steam requirement
நீராவின் தேவை | (B) Pressure drop
அழுத்தம் வீழ்ச்சி |
| (C) Temperature drop
வெப்பநிலை வீழ்ச்சி | (D) Boiler efficiency
கொதிகலன் திறன் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

152. Boiler stays are used to

கொதிகலன் ஸ்டே எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது?

- (A) Prevent flat surfaces under pressure from tearing apart
அழுத்தம் காரணமாக கிழிந்து தட்டையாக மாறுவதை தவிர்ப்பதற்காக
- (B) Take care of failure in shear
வெட்டு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக
- (C) Take care of failure in compression
சுருக்கம் காரணமாக தோல்வி ஏற்படுவதை தவிர்ப்பதற்காக
- (D) Provide support for boiler
கொதிகலனுக்கு ஆதரவாக இருப்பதற்காக
- (E) Answer not known
விடை தெரியவில்லை

153. The ratio of heat utilised to produce steam and the heat liberated in furnace is known as

நீராவியை உண்டாக்க பயன்படுத்தப்படும் வெப்பம் மற்றும் உலையில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பம் ஆகிய இரண்டுக்கும் உள்ள விகிதம்

- (A) Boiler evaporative capacity
கொதிகலன் ஆவியாதல் திறன்
- (B) Factor of evaporation
ஆவியாதல் காரணி
- (C) Equivalent evaporation
சமமான ஆவியாதல்
- (D) Boiler efficiency
கொதிகலன் திறன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

154. The fuel needs maximum amount of excess air for complete combustion

எந்த எரிபொருள் முழுமையாக எரிவதற்கு அதிகபடியான காற்றை எடுத்துக் கொள்ளும்

- | | |
|---|-----------------------------------|
| (A) Furnace oil
உலை எண்ணை | (B) Natural gas
இயற்கை எரிவாயு |
| (C) Pulverised coal
தூளாக்கப்பட்ட நிலக்கரி | (D) Wood
மரம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

155. To increase the heat transfer capability in a fire tube boiler by increasing

தீ குழாய் கொதிகலனின் வெப்ப பரிமாற்ற திறனை அதிகரிக்க எதை அதிகரிக்க செய்ய வேண்டும்?

- | |
|--|
| (A) Diameter of tubes
குழாய்யின் விட்டம் |
| (B) Number of tube passes
குழாய் கடந்து செல்கிற எண்ணிக்கை |
| (C) Thinner-walled tubes
மெல்லிய சுவர் குழாய் |
| (D) Boiler feed water temperature
கொதிகலனுக்குள் செல்லும் தண்ணீரின் வெப்பம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை |

156. Incomplete combustion can be best judged by

முழுமையற்றி எரிப்பை எவ்வாறு கண்டறிவது?

(A) smoky chimney exit

புகைபோக்கியில் அதிக புகை வெளியேறுவது

(B) Excess air in flue gas

ஃப்ளூவாயுவில் அதிக காற்று உள்ள பொழுது

(C) measuring carbon mono-oxide in flue gas

ஃப்ளூவாயுவில் கார்பன் மோனாக்சைடு அளவை அளவிடுவதால்

(D) measuring temperature of flue gas at exit of furnace

ஃப்ளூவாயுவின் வெப்பநிலையை அளவிடுவதால்

(E) Answer not known

விடை தெரியவில்லை

157. One Kilowatt - hour energy is equivalent to

ஒரு கிலோவாட் மணி நேரம் ஆற்றல் எதற்கு சமமானது?

(A) 1000 J

1000 ஜூல்

(B) 360 kJ

360 கிலோ ஜூல்

(C) 3600 kJ

3600 கிலோ ஜூல்

(D) 3600 kW/sec

3600 கிலோவாட்/வினாடி

(E) Answer not known

விடை தெரியவில்லை

158. One kg of steam contains 0.4 kg of water vapour. It's dryness fraction is

ஒரு கிலோ நீராவியில் (steam) 0.4 கிலோ நீராவி (water vapour) இருக்கும். இதன் வறட்சி பின்னம் எவ்வளவாக இருக்கும்?

- (A) 0.4 (B) 0.6
(C) $0.4 / 0.6$ (D) 0.4×0.6
(E) Answer not known
விடை தெரியவில்லை

159. To avoid condensation loss in steam

நீராவி தண்ணீராக மாறும் இழப்பை தவிர்க்க

- (A) steam is heated to saturation temperature
பூரித வெப்பநிலைக்கு நீராவியை வெப்பப்படுத்துவது
(B) wet steam is used
ஈரமான நீராவியை பயன்படுத்துவது
(C) steam pressure is increased
நீராவியின் அழுத்தத்தை அதிகப்படுத்துவது
(D) super heated steam is used
சூடாக்கப்பட்ட நீராவியை பயன்படுத்துவது
(E) Answer not known
விடை தெரியவில்லை

160. Gradually increasing temperature of flue gases at inlet to chimney from given steam outputs is an indication of

வெளியேறும் நீராவியை நிலையாக இருக்க, படிபடியாக ஃபுளு வாயுவின் வெப்பநிலை அதிகமாவது என்ன அறிகுறி?

- (A) Higher effectiveness of Boiler
கொதிகலனின் உயர் செயல்திறன்
- (B) High calorific value of fuel being burnt
உயர் கலோரிக் மதிப்பு எரிபொருளை எரிப்பதனால்
- (C) Fouling of heat transfer surfaces
வெப்ப பரிமாற்ற பகுதியில், கறைபடிதல்
- (D) Raising of steam temperature
நீராவியின் வெப்பநிலையை உயர்த்துவதால்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

161. Regenerators utilizing waste heat are widely used in

வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தும் மீளுருவாக்கி அதிகமாக பயன்படும் இடம்

- (A) cement industry
சிமெண்ட் தொழிற்சாலை
- (B) pulp and paper
கூழ் மற்றும் காகித தொழிற்சாலை
- (C) glass melting furnaces
கண்ணாடி உருக்கும் உலைகள்
- (D) aluminium industry
அலுமினியத் தொழிற்சாலை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

162. For every 22°C reduction in flue gas temperature by passing through an economiser ————— saving of fuel in boiler.

ஒரு சிக்கனக்கலனின் வழியாகப் பாயும் அனல் வாயுவின் வெப்பநிலை ஒவ்வொரு முறை 22° செல்சியஸ் குறையும் போது கொதிகலனில் எரிபொருள் சேமிக்கும் சதவீதம் என்பது

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 10%
(E) Answer not known
விடை தெரியவில்லை

163. Pressurised FBC system mainly used in ————— industries.

அழுத்த வகை FBC அமைப்பு பொதுவாக இவ்வகையான தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

- (A) Chemical (B) Electro-Mechanical
இரசாயணம் மின்னணு இயந்திரவியல்
(C) Electronics (D) Electrical power
மின்னணுவியல் மின்சார சக்தி
(E) Answer not known
விடை தெரியவில்லை

164. ————— can be provided to utilize the flue gas heat for preheating the boiler feed water.

கொதிகலன் ஊட்ட நீரை முன்கூட்டியே சூடாக்கத் தேவையான அனல் காற்றை வழங்குவதற்கு இது பயன்படுகிறது.

- (A) Evaporator (B) Economiser
ஆவியாக்கி சிக்கனக் கலன்
(C) Condenser (D) Compressor
நீராவி ஒடுக்கி அழுத்தகலன்
(E) Answer not known
விடை தெரியவில்லை

165. The number of equipments used in the burner

எண்ணெய் எரிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை

- (A) 3 (B) 4
(C) 5 (D) 1
(E) Answer not known
விடை தெரியவில்லை

166. The heat pipe heat recovery systems are capable of operating at 315°C with ————— heat recovery capability.

315° செல்சியஸ் வெப்பநிலைக்கு உகந்த வெப்ப குழாய் வெப்ப மீட்பு அமைப்பின் வெப்ப மீட்புத் திறன் அளவில் இருக்க வேண்டும்.

- (A) 20% to 30% (B) 30% to 40%
20% முதல் 30% வரை 30% முதல் 40% வரை
(C) 10% to 50% (D) 60% to 80%
10% முதல் 50% வரை 60% முதல் 80% வரை
(E) Answer not known
விடை தெரியவில்லை

167. Travelling chain grate stoker boiler operating condition

Travelling chain grate ஸ்டோக்கர் boiler இயங்கும் நிலை

- (A) Sprocket wheel moving
ஸ்பிராக்கெட் சக்கர இயக்கம்
- (B) Chain with conveyor-grate moving
சங்கிலி, கண்வேயர், எரிபடுகை நகர்வது
- (C) Bed with airbox-moving
எரிபடுகை மற்றும் காற்று பெட்டி நகர்வது
- (D) Chain with conveyor, fuel in grate moving
சங்கிலி கண்வேயர் எரிபடுகை மற்றும் எரிபொருள் நகர்வது
- (E) Answer not known
விடை தெரியவில்லை

168. The quality of heat is gaseous and liquid effluents leaving process is

வாயு மற்றும் திரவக் கழிவுகளில் வெப்பத்தின் தரம் வெளியேறும் செயல்முறை என்பது

- (A) high grade
உயர் தரம்
- (B) poor
மோசமானது
- (C) low grade
குறைந்த தரம்
- (D) medium grade
நடுநிலை தரம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

169. Economizer in boiler is used to extract heat from flue gases for pre heating.

Economizer - கொதிகலனில் எதனுடைய - வெப்பத்தை அதிகரிக்க நிறுவப்பட்டுள்ளது?

- (A) Feed water
செலுத்து நீர்
- (B) Blow down
வெளியேற்று நீர்
- (C) Fuel oil
எரிபொருள் எண்ணெய்
- (D) Air for combustion of fuel
எரிபொருள் தேவையான காற்று எரிவதற்கு
- (E) Answer not known
விடை தெரியவில்லை

170. During the operation of petrol refining the gas will be

பெட்ரோலியம் எடுக்கும் போது கிடைக்கும் வாயு என்பது

- (A) Ozone gas
ஓசோன் வாயு
- (B) Helium gas
ஹீலியம் வாயு
- (C) Natural gas
இயற்கை வாயு
- (D) None of these
இவை எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

171. The heart of the Lamont Boiler is

Lamont கொதிகலனில் இதயம் என்பது

- | | |
|--|---|
| (A) Water Drum
தண்ணீர் கொப்பரை | (B) Centrifugal pump
மைய விலக்கு பம்பு |
| (C) Furnace
அடுப்பு | (D) Blow down
நீர் வெளியேற்றம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

172. The maximum Capacity of Benson boiler is

பென்சர் கொதிகலனின் அதிகபட்ச கொள்ளவு என்பது

- (A) 180 tonnes/hr and above
180 டன் /மணி மற்றும் அதற்கு மேலும்
- (B) 135 tonnes/hr and above
135 டன் /மணி மற்றும் அதற்கு மேலும்
- (C) 250 tonnes/hr and above
250 டன் /மணி மற்றும் அதற்கு மேலும்
- (D) 300 tonnes/hr and above
300 டன் /மணி மற்றும் அதற்கு மேலும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

173. Size of boiler tubes is specified by its

கொதிகலன் குழாய்களின் அளவு என்பது இவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

- (A) Mean diameter and thickness
சராசரி விட்டம் மற்றும் தடிமன்
- (B) Inside diameter and thickness
உள்புற விட்டம் மற்றும் தடிமன்
- (C) Outside diameter and thickness
வெளிப்புற விட்டம் மற்றும் தடிமன்
- (D) Outside diameter alone
வெளிப்புற விட்டம் மட்டும்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

174. The Biggest size of thermal power plant operating in India is

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அனல் மின் நிலையத்தின் அளவு

- (A) 100 MW
100 மெகாவாட்
- (B) 210 MW
210 மெகாவாட்
- (C) 350 MW
350 மெகாவாட்
- (D) 500 MW
500 மெகாவாட்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

175. The Diameter of Cornish Boiler is of the order of

கார்னிஸ் கொதிகலனின் விட்டம் இந்த வரிசையில் இருக்கும்

- (A) 1 – 2 m
1 – 2 மீட்டர்
- (B) 1.5 – 2.5 m
1.5 – 2.5 மீட்டர்
- (C) 2 – 3 m
2 – 3 மீட்டர்
- (D) 2.5 – 3.5 m
2.5 – 3.5 மீட்டர்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

176. The function of Injector used in small capacity of Boiler is to
கொதிகலனில் உட்செலுத்தியின் பயன்பாடு என்பது

- (A) Create vacuum
வெற்றிடத்தை உருவாக்க
- (B) Inject chemical solution in feed pump
செலுத்து பம்பில் இரசாயன கலவையை உட்செலுத்துவதற்கு
- (C) Pump water, similar to boiler feed pump
கொதிகலன் செலுத்து பம்பினைப் போன்றே தண்ணீரை செலுத்திட
- (D) None of these
மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

177. A Boiler in India should confirm to safety regulation of
இந்தியாவில் கொதிகலன் பாதுகாப்பு ஒழுங்கு முறையை செயல்படுத்தும்
அமைப்பு

- (A) IBS
- (B) IBR
- (C) ASTM
- (D) DIN
- (E) Answer not known
விடை தெரியவில்லை

178. Cochran Boiler is a

கோக்ரான் கொதிகலன் என்பது

- (A) Horizontal Fire Tube Boiler
கிடைமட்ட அனற்குழாய் கொதிகலன்
- (B) Horizontal Water Tube Boiler
கிடைமட்ட நீர்க்குழாய் கொதிகலன்
- (C) Vertical Water Tube Boiler
செங்குத்து நீர்க்குழாய் கொதிகலன்
- (D) Vertical Fire Tube Boiler
செங்குத்து அனற்குழாய் கொதிகலன்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

179. Boiler is also called as

கொதிகலன் என்பது இப்படியும் அழைக்கப்படும்

- (i) Steam generator
நீராவி மின்னியற்றி
 - (ii) Steam condensor
நீராவி மின்தேக்கி
 - (iii) Heat exchanger
நீராவி வெப்ப பரிமாற்றி
- (A) (i) only
(i) மட்டும்
 - (B) (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
 - (C) (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
 - (D) (ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
 - (E) Answer not known
விடை தெரியவில்லை

180. In the term of boiler ASME stands for

கொதிகலனில் ASME என்பதன் விரிவாக்கம்

- (A) Armanian Society of Mechanical Engineers
- (B) African Society of Mechanical Engineers
- (C) American Society of Mechanical Engineers
- (D) Asian Society of Mechanical Engineers
- (E) Answer not known
விடை தெரியவில்லை

181. Suitable boiler feed water pump is

கொதிகலனில் நீரேற்றுவதற்கு பொருத்தமான பம்பு

- (A) Single stage
ஒரு நிலை
- (B) Multi stage
பல நிலை
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும் கலந்தவை
- (D) None of these
எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

182. In steam separator condensate water passing collection in

நீராவி பிரிப்பாணியில் ஆவி நீர் எங்கு சேகரிக்கப்படும்?

- (A) Bottom
கீழே
- (B) Outside
வெளியே
- (C) Both (A) and (B)
சமமாக (A) மற்றும் (B)
- (D) None of these
எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

183. Maximum percentage of ASH in coat

நிலக்கரியில் உள்ள அதிகபட்ச சாம்பலின் சதவீதம்

- (A) 0 to 5% (B) 50 to 60%
(C) 20 to 50% (D) 60 to 70%
(E) Answer not known
விடை தெரியவில்லை

184. Requirement of steam trap is

நீராவிப் பொறிகளின் அவசியம் என்பது

- (A) To stop steam (B) To reheat steam
நீராவியை தடுக்க நீராவியை மறு சூடாக்க
(C) To reduce steam flow (D) To avoid water hammer
நீராவியை ஓட்டத்தை குறைக்க தண்ணீர் இடிப்பு தவிர்க்க
(E) Answer not known
விடை தெரியவில்லை

185. The function of ball float trap is

மிதவைப் பந்து நீராவிப்பொறியின் இயக்கம் என்பது

- (A) While ball rise down (B) While ball rise middle
பந்து கீழ் வந்தவுடன் பந்து நடு நிலையில் வந்தவுடன்
(C) While ball rise up (D) None of these
பந்து உயர்ந்தவுடன் இதில் எதுவும் இல்லை
(E) Answer not known
விடை தெரியவில்லை

186. The type of blower used in Ash removing system

சாம்பல் அகற்றும் அமைப்பில் பயன்படுத்தப்படும் புகைக் கரி அகற்றி

- (A) Soot blower
சூட் புளோயர்
- (B) Compressor
கம்பிரஷர்
- (C) Vacuum cleaner
வேக்கம் கிளீனர்
- (D) None of these
இவற்றில் எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

187. Match the following :

சரியாக பொருத்தவும் :

In coal burned boilers the steam pressure required to remove the Ash will be

நிலக்கரி எரிக்கும் கொதிகலன்களில் புகைக்கரி அகற்றம் செய்யும் போது தேவைப்படும் நீராவிபின் அழுத்தம் இவ்வாறு இருக்க வேண்டும்.

- (a) Pulverised coal 1. 8 – 10 Bar
பல்வரைஸ்டு நிலக்கரி 8 – 10 பார்
- (b) Spreader stoker 2. 10 Bar
ஸ்பிரிடர் ஸ்டோக்கர் 10 பார்
- (c) Underfeed stoker 3. 5 – 7 Bar
அன்டர்பீடு ஸ்டோக்கர் 5 – 7 பார்
- (d) Soot blower 4. 6 – 7 Bar
சூட் புளோயர் 6 – 7 பார்

- | | (a) | (b) | (c) | (d) |
|-----|--------------------------------------|-----|-----|-----|
| (A) | 3 | 4 | 1 | 2 |
| (B) | 2 | 4 | 1 | 3 |
| (C) | 4 | 2 | 1 | 3 |
| (D) | 1 | 4 | 3 | 2 |
| (E) | Answer not known
விடை தெரியவில்லை | | | |

188. Forced draught system is called

வீசைக் காற்றோட்ட அமைப்பை ————— ஆக கூறுவர்.

- | | |
|--|---|
| (A) Balanced draught
சமநிலைக் காற்றோட்டம் | (B) Positive draught
நேர்மறைக் காற்றோட்டம் |
| (C) Negative draught
எதிர்மறைக் காற்றோட்டம் | (D) Zero draught
பூஜ்ய காற்றோட்டம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

189. In F.D. fan the F.D stands for

F.D fan-ல் F.D என்பது இதனைக் குறிக்கிறது.

- | | |
|--|--------------------------------------|
| (A) Fin Draft
துடுப்பு காற்றோட்டம் | (B) Forced Draft
விசை காற்றோட்டம் |
| (C) Focal Draft
குவிய காற்றோட்டம் | (D) Fine Draft
நுண் காற்றோட்டம் |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

190. In Boiler fan system the P.A.F stands for

கொதிகலன் காற்றோட்ட அமைப்பில் P.A.F என்பதன் அர்த்தம்

- | | |
|---|--|
| (A) Pre Air Fan
முன் காற்று விசிறி | (B) Preventive Air Fan
முன் தடுப்பு காற்று விசிறி |
| (C) Preserve Air Fan
பாதுகாத்தல் காற்று விசிறி | (D) Primary Air Fan
முதன்மை காற்று விசிறி |
| (E) Answer not known
விடை தெரியவில்லை | |

191. The function of FD Fan in Boiler is

கொதிகலனில் FD Fan செயல்பாடுகள் என்பது

- (A) To provide combustion air for Boiler
எரிவதற்கு தேவையான காற்றினை கொதிகலனில் செலுத்த வேண்டும்
- (B) To provide conduction air for Boiler
கொதிகலனில் காற்றை கடத்துவதற்கு பயன்படுகிறது
- (C) To provide compression air for Boiler
அழுத்தப்பட்ட காற்று கொதிகலனில் செலுத்த
- (D) None of the above
இவற்றில் எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

192. Steam separators mainly classified into _____ types.

நீராவி பிரிக்கும் கருவிகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?

- (A) 3 (B) 6
- (C) 4 (D) 5
- (E) Answer not known
விடை தெரியவில்லை

193. The expansion traps working based on

விரிவடையும் பொறி பொதுவாக இதனடிப்படையில் இயங்குகிறது.

- (A) Change in Time
மாறும் காலம்
- (B) Change in Pressure
மாறும் அழுத்தம்
- (C) Change in Temperature
மாறும் வெப்பநிலை
- (D) None of these
இவற்றில் எதுவுமில்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

194. An Economiser in a Boiler

கொதிகலனில் சிக்கனக்கலத்தின் தேவை

- (A) Increases steam pressure
நீராவி அழுத்தத்தை அதிகரிக்கிறது
- (B) Increases life of Boiler
கொதிகலனின் ஆயுளை அதிகரிக்கிறது
- (C) Increases steam flow
நீராவிப் போக்கினை அதிகரிக்கிறது
- (D) Decreases fuel consumption
எரிபொருள் நுகர்வினைக் குறைக்கிறது
- (E) Answer not known
விடை தெரியவில்லை

195. Reason for super heater tubes burst

மிகு வெப்ப ஏற்றிக்குழாய் வெடித்தல்

- (A) Required steam is not passing
தேவையான நீராவி செல்லாத காரணத்தால்
- (B) Required steam is passing
தேவையான நீராவி செல்வதால்
- (C) Water is passing
தண்ணீர் செல்வதால்
- (D) None of these
இவற்றில் எதுவும் இல்லை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

196. Reason for super heated steam suddenly high

மிசு உலர்நீராவி வெப்பநிலை திடீரென உயரக் காரணங்கள்

- (A) Low breather air
மிசுக் குறைவான உபரிக்க காற்று
- (B) Low temperature of water
மிசுக் குறைந்த தண்ணீர் வெப்பநிலை
- (C) Primary combustion
முதல் நிலை எரிதல்
- (D) Correct functions of temperature gauges
வெப்பநிலையை உணர்த்தும் கருவிகளின் சரியான இயக்கம்
- (E) Answer not known
விடை தெரியவில்லை

197. In coal burned boiler if the percentage of sulphur is 1% the flue gas temperature will be

நிலக்கரி எரிக்கும் கொதிகலன்களில் எரிபொருளில் 1% கந்தகம் இருந்தால் அதன் களிவெரி வாயுக்களின் வெப்பநிலை அளவு

- (A) 155° – 165°C
- (B) 145° – 155°C
- (C) 175° – 185°C
- (D) 185° – 195°C
- (E) Answer not known
விடை தெரியவில்லை

198. The diameter of the economiser pipe will be

சிக்கனக் கலனின் குழாய் அளவு

- (A) 10 to 20 mm
10 mm முதல் 20 mm வரை
- (B) 20 to 30 mm
20 mm முதல் 30 mm வரை
- (C) 40 to 50 mm
40 mm முதல் 50 mm வரை
- (D) 50 to 60 mm
50 mm முதல் 60 mm வரை
- (E) Answer not known
விடை தெரியவில்லை

199. Generally air pre heater classified into _____ types.

காற்று வெப்ப கலன் எத்தனை வகைப்படும்?

(A) 4 (B) 5

(C) 3 (D) 2

(E) Answer not known
விடை தெரியவில்லை

200. The necessity of safety valve in economiser

சிக்கனக் கலத்தில் காப்பு வால்வு தேவையா?

(A) Not necessity (B) Necessity
தேவையில்லை தேவை

(C) Both (A) and (B) (D) None of these
(A) மற்றும் (B)யில் உள்ளவாறு இவை எதுவும் இல்லை

(E) Answer not known
விடை தெரியவில்லை